

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MARCH 6, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 6th day of February, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 "The Waste Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Moretota in the Dehiwinipalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings:—

1.

Preliminary plan 28.

Extent.

Lot.	Name of Land.	A. R. P.
91	Perawatthena	12 3 20

and bounded as follows : on the north by Perawattehena claimed by Kumbalwela Hela Halpe Punchi Banda and others ; on the east by Tumbeddepatana belonging to Crown, Kudabeddemukalana belonging to Crown ; on the south by Udaneluwakumbura claimed by Bokotuwewattegedara Badderala, Yatiturekumbura claimed by ditto, Meda-asweddumekumbura claimed by T. B. Katugaha Korala, Alakolaupotekumbura claimed by Kumbalwela Hela Halpe Punchi Banda, Paulapanguwekumbura claimed by Kirindegedara Siyatu, Medapanguwekumbura claimed by Medagedara Mutu Menika ; on the west by Kekiwetimuledeniya claimed by Medagedara Mutu Menika, Kekiwetimullekumbura claimed by ditto, Perawattehena claimed by Kumbalwela Hela Halpe Punchi Banda and others.

වැඩ 1903 ක්වූ පෙරරවාර මස 6 වෙනි දින පටන් සුන්මායයන් ඇතුළතාද මෙහි පහක දක්වන ඉඩම් වලට නොහොතු තුන් එකකට නොහොතු වැඩිගණනයට යම්. අයිතිවාසිකම් නිබෙන යම් අයෙන් ඇතුළත් ඒ අය විසින් මුවුන්ම සැකිසුව එහි 1897, 1899 සහ 1900 ආසුජනනයට 28 වෙනි වගයේයිදී ප්‍රකාරයට පත්කරුවූ විශේෂ මහුළුවරයා, භාෂ්‍ය සේගේ ගාල්ලේ කන්නෝරු, වේදී උස්කාන්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙන්සිට හෝ ලියලිලුක්න් එකී ඉඩම්වලට නොහොතු ජ්‍යෙ ඇත් යම් කොටසකට කුසි අයිතිවාසිකම් පෙන්දා, සිරින්ට නොයෙදුනොහැයි, එකී විශේෂ මහුළුවරයා, භාෂ්‍ය භාෂ්‍ය සේගේ ඉහතකී ආසුජනනයට උඩි තුළු තුළු බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොයි යාපු එකී ඉඩම් එන්කෝර් එසින් අයිතිවාසිකම් සේ ගෙණුයාරදය්වනුට නොයෙදුන සැම ඉඩම් රුපසන් යක ඉඩම් කැරියට උස්කාන්සේගේ අත්සන ඇති ලියලිලුක්න් උස්කාන්සේ විසින් ප්‍රකාශ කරන බව මෙසින් දැනගත යුතුයි.

ජ්‍යෙෂ්ඨ පිටපත

විශේෂ මතභීජිතරයානන්තුන්සේය.

ବୁଦ୍ଧିତିଲ୍ୟ କ୍ଷେତ୍ରରେ

ଦ୍ୱାରା ପାଲାନାର ଅଳିକି ରୂପକୀର୍ତ୍ତ କେବଳିପାଇଁ ଦେଖିବିହିଁଲୁଗୁଡ଼ିକ କାହାରେଲେ ତୋ, ରେଖାର ଯନ୍ମ କାହାରେ
ପିଣ୍ଡିବି, କୀରନେକ ତୁମ ଅଳିକି ପାଇଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

1

ଓଡ଼ିଆ ୨୪

ଶିଳ୍ପିରମ

கிள்கவீரன்.	ஒவிய நம்.	ஃ. ரி. ப.
91	பேரவையின்மீது	12 3 20

මිට මාසි—දූතරට කුඩල්වෙල හෙළයල්පේ ප්‍රස්ථිබන්බා සහ තවත් අයවල් විසින් අයිතිවා, සිකම කියන ජේරවත්නේහේතුද; නැගකුටට් රුපසන්නක ඇමුණුදේදේපත තද, රුපසන්තක කුඩා, බැදිදේ මූකලාභයද; දඹකට බොජාවුවේවන්නේගෙයදර බිඳීදේරුල විසින් අයිතිවා, සිකම කියන උබ නෙත්තේකුමුරද, එම අය විසින් අයිතිවා, සිකම කියන යටිනුරේකුමුරද, ට. ඩී. කටුයා කෝරලු විසින් අයිතිවා, සිකම කියන මැදඅපවැයුදුමේ කුමුරද, කුඩල්වෙල හෙළයල්පේ ප්‍රස්ථිබන්බා, විසින් අයිතිවා, සිකම කියන අලශකාලුලුපරයේ කුමුරද, කිරින්දේගෙයදර සියාභ විසින් අයිතිවා, සිකම කියන පාවුල පන්දුවේ කුමුරද, මැදගෙයදර මුදුම්තිකා, විසින් අයිතිවා, සිකම කියන මැදපත්දුවේ කුමුරද; එංත්ත ඉරට මැදගෙයදර තුළම්තිකා, විසින් අයිතිවා, සිකම කියන කැකිවැමුලුලේ දෙනියද, එම අය විසින් අයිතිවා, සිකම කියන කැකිවැමුලුලේ කුමුරද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1903 ம் சூ.த்து மாசிமீ 6 ந் தேதியிலிருந்து மூன்று பாசத்திற்குள்ளாக இதன் கீழ் வீவு அதிகரிக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 மீ பிரிவின்படி பாளான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோலில் முகமூலமாய் அல்லது எழுத்து மூலமாக தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெற்றையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருத்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் சொல்லப்பட்ட கட்டளைக்கட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்தவங்களைக் கொண்டு தன் கையாப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப் பட்டவர்கள் வெளிப்படாவிட்டில் முடிக்குரிய ஆதனமென்று வெளியங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.


சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

உட்வா மாகாளாத்தின் உடுக்கித்தை பகுதியில் தெஹினிப்பலாத்தைக் கோரனையெச்சேர்ந்த மொரேத்தொட்டு என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அல்தாவது இத்தோட்டணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

துண் 1.	பிரதமபடத்து இலக்கம் 28.	விசாலம்.
	காணியினநு பெயர்.	ஏ. ர. ப.
91	பேறவத்தகேன	... 12 3 20

எல்லை, வடக்கு-குப்பவல்லைவு அல்பேபே புஞ்சிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பேறவத்தேகேன ; கிழக்கு-அரசாட்சிக்குள் துமிபெத்தேப்பத்தன, அரசாட்சிக்குள் குடாபெத்தேமூலகலான ; தெற்கு-போக்கொட்டு வேகெதற பத்தேறுவ உரித்துபேசும் உடரெநலுவேகும்புர, மேற்கொல்லியவன் உரித்துபேசும் யட்டுத்துரேகும்புர, நீ. பி. கட்டுக்கோரூல உரித்துபேசும் மெதான்வெத்துமேகும்புர, குமிபல்வெல்லைவுல்பேபே புஞ்சிவண்டா உரித்துபேசும் அலக்கொலல்பெபாத்தேரும்புர, கிரிங்கிகெதற சியாத்து உரித்துபேசும் பாவலப்பன்குவேகும்புர, மெதகெதற முத்துமெனிக்கா உரித்துபேசும் மெதபங்குவேகும்புர ; மெற்கு-மெதகெதற முத்துமெனிக்கா உரித்துபேசும் கெக்கிவெட்டிமுன்னேதனியி. மேற்கொல்லியவன் உரித்துபேசும் கெக்கிவெட்டிமுன்னேகும்புர, குமிபல்வெல்லைவுல்பேபே புஞ்சிவண்டாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பேறவத்தேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Moretota village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
91	Perawattehena	... 12 3 20

Sheets M⁷, 53, 54, 61, 62 and M¹², 5, 6, 13, 14, &c.

Surveyor-General's Office,
Colombo, November 11, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

II.
Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
47	Pattiyagedarahena	1	0	21

and bounded as follows: on the north by St. James's estate belonging J. W. de Silva and others (T.P. 57,555), Radaulpota claimed by Moretotagedara Martinu Fernando ; on the east by Radaulpota claimed by ditto ; on the south by Pattiayedarahena claimed by Kumbalwela Hela Halpe Punchi Banda and others ; on the west by St. James's estate alias Wattegedarawatta belonging to J. W. de Silva and others (T.P. 57,555).


මල් සිතියම 28.

வித்தியர்வீதம்.	ஒவிசை கும.	வித்தியர்வீதம்.
47	...	ஏப்ரில்கெட்டுரக்ஞி ...
...	...	1 0 21

මිට මැසිම් – උරුවට හේ. බඩුලිම්. ද සිල්වට සහ තවත් අයට අයිති ජේනට ජේම්ස් එස්තද (T.P. 57,555), මොරේනාට ගෙයදර රත්නාශ්‍රපතියේ විසින් අයිතිවාසිකම් කියන රදුරුල්පතද; නැගෙන ඉරට එම අය විසින් අයිතිවාසිකම් කියන රදුරුල්පතද; දකුණට සූජල්වලු ගෙලුගල්පේ ඇත්ති බන්බ, සහ තුවන් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන ප්‍රථම ගෙයද; බිජකාශුරට ජේ. බඩුලිම්. ද සිල්වට සහ තුවන් අයට අයිති ජේනට ජේම්ස් වන්ත නොරහාත් වත්තෙන්ගෙයද වත්තද (T.P. 57,555).

பிரதமபடத்து இவக்கம் 28.
காணியின்று பெயர்.

எல்லை, வடக்கு-ஜெ. டவ்ளின். த சிஸ்வாவும் சிலபேர்க்குன்குமுடைய சென்ற் ஜேமிஸ் தோட்டம் (T.P. 57,555), மொரெத்தொட்டகெதற மற்றதிலுப்பறஞ்சு உரித்துபேசும் ரதாங்கல்ப்பொத்த; கிழக்கு-மேற்கொல்வியலன் உரித்துபேசும் ரதாங்கல்ப்பொத்த; தெற்கு-கும்பவெலவெலூவுல்லப்பேப் புகுச்சபண்டாவும் சிலபேர்க்குன்கும் உரித்துபேசும் பட்டியகேதறகேன; மேற்கு-ஜெ. டவ்ளின். த சிஸ்வாவும் சிலபேர்க்குன்குமுடைய சென்ற் ஜேமிஸ் தோட்டம் அல்லது வத்தேகெதறவத்து (T.P. 57,555).



Scale of 8 Chains to an Inch.

Situation . Moretota village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
47	Pattiyagedarahena	1 0 21

Sheets M₅₃, 54, 61 62 and M₅, 6, 13, 14, &c.

Surveyor-General's Office,
Colombo, November 11, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.